



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண்.100 அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032.

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in

முன்னிலை : திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண். 23/ந/2024

நாள் 27.03.2025

திருமதி. S.அகல்யா,
நொளம்பூர், சென்னை.

- முறையீட்டு மனுதாரர்

நகராட்சி ஆணையர்,
திருவண்ணாமலை நகராட்சி,
திருவண்ணாமலை.

- எதிர்மனுதாரர்

சென்னை, நொளம்பூர், ஸ்ரீ ராம் நகர் மெயின் ரோடு, DABC அப்பார்ட்மென்ட், கோகுலம் ஃபேஸ்-2, கதவு எண்.2B-19, என்கிற முகவரியில் வசிக்கும் திருமதி. S. அகல்யா என்பவரின் 06.02.2024 நாளிட்ட புகார் மனு இம்முறைமன்ற நடுவத்தில் 09.02.2024 அன்று பெறப்பட்டு, 23/ந/2024 என எண்ணிடப்பட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

சென்னை, நொளம்பூர், ஸ்ரீ ராம் நகர் மெயின் ரோடு, DABC அப்பார்ட்மென்ட், கோகுலம் ஃபேஸ்-2, கதவு எண்.2B-19, என்கிற முகவரியில் வசிக்கும் திருமதி. S. அகல்யா என்பவர் தனது 06.02.2024 நாளிட்ட புகார் மனுவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:

“திருவண்ணாமலை நகரம், அண்ணா சாலை, கதவு எண்.45, பழைய வரி விதிப்பு எண்.10274-ல், 2-வது தளம் முழுவதும் தரைதளத்தில் 3ல் 1 பாகமும், மற்றும் திருவண்ணாமலை நகரம், புதுக்கார்கானா தெரு, கதவு எண்.72, பழைய வரி விதிப்பு எண்.11350, முதல் தளத்தில் முழுவதும், மற்றும் தரை தளத்தில் 2-ல் 1 பாகத்தை, எனது அப்பா காலஞ்சென்ற டாக்டர் ராமமூர்த்தி ஏற்படுத்திய தான பத்திரம் மூலம் அடைந்து, பட்டா மாற்றம், மற்றும் நகர அளவை நில பதிவேட்டுகளில் (Town Survey Land Record) பெயர் மாற்றம் செய்து கொண்டு கூட்டுரிமையாளர்களாக அனுபவித்து வருகிறோம். எனது தந்தை திரு.ராமமூர்த்தி காலமான பிறகு (2010-லிருந்து) இந்த இரண்டு வரி விதிப்புகளிலும் (வரிவிதிப்பு எண்.10274, திருவண்ணாமலை நகரம், அண்ணா சாலை கதவு எண்.45, முதல் தளம் முழு உரிமை, தரை தளத்தில் காலி மனையில் 3-ல் 1 பங்கு, மற்றும் வரி விதிப்பு எண்.11350, புதுக்கார்கானா தெரு, கதவு எண்.72-ல் முதல் தளத்தில் முழு உரிமையும், தரை தளத்தில் காலிமனையில் 2-ல் 1 பங்கும்) உள்ள உரிமையை தக்க ஆவணங்கள் இணைத்து, இரண்டு வரி விதிப்புகளிலும் என் மகள் சக்தி மகேஸ்வரி, மகன் திரு. சக்தி விஸ்வநாதன் பெயர்களை சேர்க்க கோரியிருந்தோம். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் இன்றைய தேதி வரையில், இரண்டு வரி விதிப்பிலும் பெயர் சேர்க்க மறுத்து விட்டார். ஆனால் எனது சகோதரி திரு.சங்கரன் மனைவி திருமதி. நித்யா

பெயருக்கு இரண்டு வரி விதிப்பிலும் என்னுடைய மகன், மகள் ஆட்சேபணையை கேட்காமல் ஆணையாளர் உத்தரவு பிறப்பித்து விட்டார். ஆனால் அந்த உத்தரவை காண்பித்து, என் மகன் மற்றும் மகள் பெயரை சேர்க்க கோரிய போது, எந்த நகராட்சி வரி சட்ட திட்டங்களின்படி ஏன் மறுக்கிறார் என்பதை தெரிவிக்காமல், புதிய வரிவிதித்து, எங்கள் நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். மேலும் எனது மகள் மற்றும் மகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு (வழக்கு W.P.17675/2022) தொடர்ந்து அந்த வழக்கின், அதன் இடைக்கால தீர்ப்பாணையில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி.அனிதா சுமந்த், மனுதாரர்கள் தகுந்த விண்ணப்பம் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மாற்றிக்கொள்ளலாம் என்று வழிகாட்டியும், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் வரிவிதிப்பு எண்.11350-ல் தன்னிச்சையாக வழக்கை காரணம் காண்பித்து மறுத்து விட்டார். இது தொடர்பாக திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் காரணம் கோரியபோது, அந்த சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணையை பற்றி சரியான புரிதல் இல்லாமல், எனது சகோதரி திருமதி. நித்யா நேரில் வந்து, திருவண்ணாமலை நகரம், புதுக்கார்காணா தெரு, வரிவிதிப்பு எண்.11350 ஆட்சேபனை இல்லை (No objection) என்று தெரிவித்தால் மட்டும் தான் சொத்தின் கூட்டுரிமையாளர்களான (1) சக்தி மகேஸ்வரி, (2) சக்தி விஸ்வநாதன் பெயருக்கு மாற்ற வழக்கின் உத்தரவை பற்றி புரிதல் இல்லாமல் மறுத்து விட்டனர். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1993 (அமல் 13.04.2023) விதிப்படி, கூட்டுரிமையாளர்கள் சொத்துக்களில் பழைய சொத்து வரி விதிப்பில் பெயர் சேர்க்க விதி முறையை நகராட்சி ஆணையர் பின்பற்ற மறுக்கிறார் என்று இன்றைய தேதி வரை தெரிவிக்கவில்லை. நகராட்சி ஆணையர் எங்களுக்கான இந்த சொத்துக்களில் உள்ள உரிமை ஆவணங்களை (1) சம்பந்தப்பட்ட சொத்துக்களின் பட்டா நகல், (2) நில உரிமை பதிவேடு நகல், (3) வில்லங்க நகல்) காண்பித்தும் ஏற்க மறுத்து, எங்களால் அத்தியாவசியமான குடிநீர் இணைப்பு பெற முடியாமல், புதிய வாடகைதாரர்களை அமர்த்த வழியில்லாமல் செய்து விட்டார். மேலும் நகராட்சி ஆணையர் என் மகள், மகனுக்கான சொத்துரிமை இருந்தும் பழைய வரி விதிப்பில் பெயர் சேர்க்க மறுக்கிறார் என்பதையும் தெரிவிக்கவில்லை. எனது சகோதரி திருமதி. நித்யா, மேலே குறிப்பிட்டுள்ள சொத்து வரி ரசீதுகளில் பெயர் மாற்றிய திருவண்ணாமலை நகராட்சி ஆணையர், எனது மகள், மற்றும் மகன் சக கூட்டுரிமையாளர்களின் பெயர்களுக்கு ஏன் மாற்ற மறுக்கிறார் என்பதையும், என் சகோதரி திருமதி. நித்யா தடை இல்லா சான்று (No objection certificate) அளித்தால்தான் சேர்க்க முடியும் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணை வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலை நகரம், புதுக்கார்காணா தெரு, கதவு எண்.75, வரிவிதிப்பு எண்.11350க்கு தொடர்புடைய வரிவிதிப்பில் பெயர் சேர்க்க கோரிய (விண்ணப்ப எண்.Grievance Id:#7325186:05 Jan 2024) விண்ணப்பித்ததும் ஏற்க மறுத்துள்ளதை தங்கள் பார்வைக்கு விண்ணப்பத்தின் மூலம் கொண்டு வந்து எங்களுக்கு சரியான தீர்வை வழங்க கோருகிறேன். தொடர்ந்து ஒரு தலைபட்சமாக வரி விதிப்பு ரசீதுகளில் என் மகன், மகள் பெயரை சேர்க்க மறுத்துள்ளார் என்பதை இந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் முன்வைத்து, விரைவில் தகுந்த தீர்வை வழங்க கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

2. மனுதாரரது புகார் குறித்து திருவண்ணாமலை நகராட்சி ஆணையரிடம் இம்முறைமன்ற நடுவர் 18.07.2024 நாளிட்ட அறிவிப்பு மூலம் விரிவான அறிக்கை கோரப்பட்டது.

3. திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தனது 25.10.2024 நாளிட்ட அறிக்கையில் கீழ்க்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.

“பெயர் மாற்று விண்ணப்பத்தில், செல்வி.சக்தி மகேஷ்வரி, மற்றும் திரு.சக்தி விஸ்வநாதன் என்பவர்கள் (1) வார்டு எண்.12, க.எண்.45/2, அண்ணா சாலை, திருவண்ணாமலை மற்றும் (2) வார்டு எண்.11, .எண்.75, புதுக்கார்காணா தெரு, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள சொத்துவரி விதிப்புகளில் பெயர் சேர்க்க கோரி மனு செய்துள்ளார்கள்.

மேற்படி 1-வது இடத்தில் அண்ணாசாலையில் அமைந்துள்ள மூன்று தளத்திற்கும் மூன்று வரி விதிப்புள் தனித்தனியாக உள்ளது. இதில், 2-வது தளத்தில் உள்ள கட்டிடத்திற்கு செல்வன். சக்தி விஸ்வநாதன், செல்வி. சக்தி மகேஸ்வரி பெயரில் 2017-18, 2-ம் அரையாண்டு முதல் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சொத்து வரி நிலுவை ரூ.2,24,234/- (15.07.2022ந்தேதிய நிலவரப்படி) உள்ளதை செலுத்திய பின் மனு பரிசீலிக்கப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சொத்துவரி நிலுவை தொகை செலுத்தாமல் மாண்பமை உயர்நீதிமன்றத்தில் நகராட்சி மீது வழக்கு தொடரப்பட்டது.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில், பிரதிவாதியான ஆணையாளர், திருவண்ணாமலை நகராட்சி அவர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் மனுவினை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, மனுதாரரால் அளித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனுதாரர் கோரிக்கையின்படி, 1-வது இடத்தில் உள்ள வரி விதிப்பு எண்.040/012/900820க்கு தற்போது 2024-25 இரண்டாம் அரையாண்டு முடிய நிலுவை தொகை ரூ.3,62,384/- செலுத்தியபின் வணிக பயன்பாட்டிலிருந்து (Blessing Agro Service Branch Head Office, Madurai) குடியிருப்பு பயன்பாட்டிற்கு மாற்றம் செய்து தரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2-வது இடத்தில் பத்திர பதிவு எண்.4468/2010 நாள்.07.05.2010 ஷெட்யூல் பி-ன்படி உள்ள தரை தள வரி விதிப்பு எண்.040/011/900250 மருத்துவர் நித்யா க/பெ.சங்கரன் பெயரில் உள்ளது. முதல் தளத்திற்கு ஷெட்யூல் சி-ன்படி, திருமதி.அகல்யா என்பவரின் வாரிசுதாரர்களான செல்வி.சக்தி மகேஸ்வரி மற்றும் செல்வன்.சக்தி விஸ்வநாதன் என்பவர்களின் பெயரில் 01.04.2022ஆம் ஆண்டு முதல் புதியதாக வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மனுதாரரின் கோரிக்கையின்படி ஏற்கனவே உள்ள சொத்துவரி விதிப்பு எண்.040/011/900250-ல் பெயர் சேர்க்க வழிவகை இல்லை” என தெரிவித்துள்ளார்.

4. மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரரை 14.11.2024 அன்று நடைபெற உள்ள விசாரணையில் ஆஜராகும்படி இம்முறைமன்ற நடுவ 22.10.2024 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டு, பின்னர் இருவரையும் 03.12.2024 அன்று நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்ளும்படி இம்முறைமன்ற நடுவ 12.11.2024 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5. மனுதாரர் 03.12.2024 அன்றைய நேரடி விசாரணையில் இம்முறைமன்ற நடுவத்தில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை சமர்ப்பித்துள்ளார்:

“திருவண்ணாமலை, அண்ணாசாலை, 45, வரிவிதிப்பு எண்.040/10274 மற்றும் 70/E, புதுக்கார்காணா தெரு (வ.எண்.040/11350) இந்த இரண்டு வரிவிதிப்பும் காலஞ்சென்ற எனது தந்தையார் திரு.ராமமூர்த்தி செலுத்திய வரியாகும். 28.04.2011 தேதியன்று திருவண்ணாமலை வட்டாட்சியர் கூட்டுப்பட்டாவாக எனது தந்தையார் தானபத்திர ஆவணத்தின் பேரில், அவரது பேரன்/பேத்திக்கு கூட்டு உரிமையாளராகவும்/கூட்டுப்பட்டாவாகவும் மாற்றப்பட்டது. எனது மகள் சக்தி விஸ்வநாதன் மற்றும் சக்தி மகேஸ்வரன் இருவரும் இந்த சொத்துக்களை கூட்டுரிமையாளர்களாகவும்/கூட்டு அனுபவத்திலும் உள்ளது. இந்த திருவண்ணாமலை அண்ணா சாலை (வரி.வி.040/10274) மற்றும் புதுக்கார்காணா தெரு (வரிவிதிப்பு எண்.040/11350) எனது தந்தை திரு. ராமமூர்த்தி செலுத்திய பழைய வரி விதிப்புகளை, எனது சகோதரி திருமதி. நித்யாவுடன் எனது மகள் சக்தி மகேஸ்வரி, மற்றும் மகன் சக்தி விஸ்வநாதன் பெயரை சேர்க்க கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

6) திருவண்ணாமலை நகராட்சி ஆணையரின் சார்பாக நகராட்சியின் மேலாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் இருவரும் 03.12.2024 அன்றைய நேரடி விசாரணையில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்கு மூலத்தை தெரிவித்துள்ளனர்.

“பத்திரப்பதிவு எண்.4468/2010 நாள். 07.05.2010

(1)அண்ணா சாலை : -

ஷெட்யூல் A,B,C-யின்படி தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என தனித்தனியாக வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. (1) நித்யா 040/012/900189 (2) அபிவந்த -040/012/900819 (3) சக்தி விஸ்வநாதன், சக்தி மகேஸ்வரி - 040/012/900820 என வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது.

(2) புதுகார்காணா தெரு, குடியிருப்பு வீடு ஷெட்யூல் C-ன்படி தரைதளத்திற்கு Dr.நித்யா பெயரில் 040/011/900250 (2) முதல் மாடிக்கு சக்தி விஸ்வநாதன், சக்தி மகேஸ்வரி ஆகியோர் பெயரில் 040/011/900752 வரி விதிக்கப்பட்டுள்ளது என தனித்தனியாக இரண்டு சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 25.07.2024ந்தேதிய திருமதி.அகல்யா அவர்களின் உறுதிமொழியில் நகராட்சி ஆணையருக்கு அளித்த கடிதத்தில் புதிய சொத்துவரி விதிக்க சம்மதமும், ஆணையாளர் எடுக்கும் எந்த முடிவிற்கும் கட்டுப்படுவேன் என்ற உறுதிமொழி அளித்துள்ளார்.

எனவே ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மனுதாரருக்கு விரிவான பதில் 7 நாட்களுக்குள் வழங்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவாளர்கள் ஜி. கோபால், சரோஜா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் தொடுத்த வழக்கு எண். W.P. 30708/2019 and W.M.P. 30787 & 30789 / 2019-ல் அளிக்கப்பட்ட 07/02/2022 நாளிட்ட தீர்ப்புரையின் அடிப்படையில் புகாருக்குள்ளாகும் தனிநபர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு இயற்கை நீதியினை கடைபிடிக்கும் வண்ணம், விசாரணையில் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதால், மனுதாரரின் தந்தை எழுதிவைத்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தில் தொடர்புடைய திருமதி செளமியா, நித்யா மற்றும் திருமதி அகல்யா ஆகியோரை 19.03.2025 அன்று இம்முறைமன்ற நடுவத்தில் நடைபெறவுள்ள மறுவிசாரணைக்கு ஆஜராகுமாறு இம்முறைமன்ற நடுவத்தின் 11.03.2025 நாளிட்ட கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மனுதாரர் திருமதி S. அகல்யா என்பவரின் 17.03.2025 நாளிட்ட இமெயில் மூலம் பெறப்பட்ட கடிதத்தில், வரிவிதிப்பு செய்யப்பட்ட திருவண்ணாமலை நகராட்சியின் ஆணையினை எதிர்த்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 19.03.2025 அன்று இம்முறைமன்ற நடுவத்தில் நடைபெறவிருந்த மறுவிசாரணை இம்முறைமன்ற நடுவத்தின் 18.03.2025 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்டு, விவரம் தொடர்புடைய அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

7) மனுதாரரின் புகார் மனு, மனுவுடன் இணைத்தனுப்பப்பட்ட ஆவணங்கள் மற்றும் மனுதாரர் வாக்குமூலம், திருவண்ணாமலை நகராட்சி ஆணையரின் அறிக்கை, மற்றும் நகராட்சி மேலாளர் வருவாய் ஆய்வாளர் அகியோரது வாக்குமூலம், மனுதாரரின் 17.03.2023 நாளிட்ட இமெயில் கடிதம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் இம்முறைமன்ற நடுவத்தினால் மிகக் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:-

இப்பொருள் தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு W.P. No. 17675/2022, நாள் 28.08.2024-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் மனுதாரரின் 19.05.2022 நாளிட்ட கோரிக்கையினை திருவண்ணாமலை நகராட்சி ஆறு வார காலத்திற்குள் பரிசீலனை செய்து முடிவெடுக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் தனது 05.12.2024 நாளிட்ட கடிதத்தில், பதிலினை மனுதாரருக்கு தெரிவித்து, அதன் நகலினை இம்முறைமன்ற நடுவத்திற்கு சமர்ப்பித்துள்ள நிலையில், மனுதாரர் திருமதி S. அகல்யா திருவண்ணாமலை நகராட்சி ஆணையரின் சொத்துவரி ஆணையினை எதிர்த்து மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளதால், இந்நேரத்தில் மேல்நடவடிக்கை எடுக்க அவசியம் எழவில்லை என இம்முறைமன்ற நடுவம் முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

2025-ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 27-ம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு, அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

//ஒப்பம்//

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

- 1) திருமதி. S. அகல்யா,
2B-19, கோகுலம் ஃபேஸ்-2,
DABC அப்பார்ட்மென்ட்,
ஸ்ரீ ராம் நகர் மெயின் ரோடு,
நொளம்பூர், சென்னை-600 095.
- 2) நகராட்சி ஆணையர்,
திருவண்ணாமலை நகராட்சி,
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.
- 3) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
ராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை - 600 028.
- 4) ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer)
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை,
ராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி.நகர், சென்னை - 600 028.

நகல்: மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்களின் தனிச் செயலர்
இ.கோ/உதிரி

// ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //



செயலாளர். 28/8/25
6/7 V